



# புதுச்சேரி மாநில அரசிதழ்

## La Gazette de L'État de Poudouchéry

### The Gazette of Puducherry

#### PART - I

சிறப்பு வெளியீடு

EXTRAORDINAIRE

EXTRAORDINARY

அதிகாரம் பெற்ற  
வெளியீடு

Publiée par  
Autorité

Published by  
Authority

எண்	புதுச்சேரி	புதன்கிழமை	2023 ஞ	செப்டம்பர் 20	20
No. } 110	Poudouchéry	Mercredi	20	Septembre	2023 (29 Bhadra 1945)
No. }	Puducherry	Wednesday	20th	September	2023

GOVERNMENT OF PUDUCHERRY  
LEGISLATIVE ASSEMBLY SECRETARIAT

No. XV-PLA-4/LAS/REF/R.1/2023.

Puducherry, dated 20th September 2023.

NOTIFICATION

The following document was laid on the Table of the Legislative Assembly on 20th September, 2023.

- (i) Union Territory Finances Audit Report of the Comptroller and Auditor-General of India for the year ended March 2022.

J. DAYALANE,  
Secretary.

[ 807 ]